

## தூய ஆவி ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

### திருப்பலி முன்னுரை

பிரியமுள்ளவர்களே! பெருவிழாக் கொண்டாட்டத்திற்கு மகிழ்வுடனே வரவேற்கின்றோம்.

அற்புதமான கொண்டாட்டம்.

தூய, திரு ஆவியின் பெருவிழாக் கொண்டாட்டம், திரு அவையின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று சொல்லப்படுகின்றது. திருஅவையின் பிறந்தநாளிலேயே மூன்றாம் ஆளாகிய தூய ஆவியை நம்மீது பொழிந்து, நம்மை சத்தியத்தின் பாதையில் வழிநடத்துகின்றார் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இதனாலேயே நாம் திரு அவையின் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த திருமுழுக்கு அருட்சாதனக் கொண்டாட்டத்தின் போது, நம்மீது தூய ஆவியின் அபிஷேகத்தை தந்து, நம்மை புதுப்படைப்பாக்கினார்.

நாம் எத்தகையவர்களாக இருந்தாலும், ஆவியினால் நாம் ஒன்றிணைந்தால், ஒத்த தன்மை நமதாகும் என்பதுவே உண்மை. ஒரே உயிர்மூச்சு, ஒரே திருமுழுக்கு, ஒரே தூய ஆவி, ஒரே கிண்ணம், அவர் ஒருவரே ஆண்டவர், அவரே மெசியாவுமாவார்.

பலர் கூடியிருந்த நேரத்தில் அருளப்பட்ட ஆவியின் வல்லமையால், திருத்தூதர்கள் பேசியதை தங்களது சொந்த மொழியிலேயே கேட்டு புரிந்து கொண்டார்கள் என்றும், உடல் ஒன்றே, அவை பல உறுப்புக்களால் ஆனாலும், அதுபோல, நாம் பலராயினும், ஒன்றாய் இருப்பதற்காகவே ஆவியானவர் நம்மீது பொழியப்பட்டுள்ளார் என்று பவுல் அடிகளார் விளக்குகின்றார்.

உலகிலே நாம் ஆவியின் அபிஷேகத்தால் தூய்மையாக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளோம் என்றால், அதற்கான காரணம், எப்படி தந்தையினால், இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டு உலகு மீட்பு காணச் செய்தாரோ, அதுபோலவே நாமும் அனுப்பப்பட்டுள்ளோம். பிறரை

மன்னித்து, ஏற்று, அன்பு செய்து, அவர்களை புனிதர்களாக, நாம் நம்மை புனிதமாக்கிக் கொள்வது அவசியமானதாகும்.

இந்த நல்ல பெருவிழாவிலே, மீண்டும் அந்த தூய ஆவியின் அபிஷேகத்தால் நம்மை புனிதமாக்கிக் கொள்ள முற்படுவோம்.

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நம்மை தூய்மையாக்கிக் கொள்ள பாவங்களை ஏற்று, மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டு, பலியிலே பங்கேற்போம்.

### **முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 2:1-11**

ஆவிக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், அன்னை மரியா மேலும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவி இறங்கி வந்த நிகழ்வை எடுத்துரைக்கிறது. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சீடர்கள், திருத்தூதர் பேதுருவின் தலைமையில் நற்செய்தியைப் பறைசாற்றுவதையும், அவர்கள் பல்வேறு மொழிகளில் பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைவதையும் இங்கு காண்கிறோம். தூய ஆவியாரின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாம், ஆவிக்குரிய செயல்களில் ஆர்வமாக செயல்பட வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவி கொடுப்போம்.

### **இரண்டாம் வாசக முன்னுரை: கலாத்தியர் 5:16-25**

ஆவிக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், தூய ஆவியாரின் கணிகளைப் பற்றி பேசுகிறது. ஊனியல்பின் இச்சைகளை விலக்கி, தூய ஆவியின் கணிகளை விளைவிப்பவர்களே இயேசுவுக்கு உரியவர்கள் என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆவியானவரின் வழி காட்டுதல்படி வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

## மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

துணையாளரை தந்த தூயவரே இறைவா! திருஅவையின் அன்பர்கள் யாவரையும் அர்ச்சித்து, புனிதப்படுத்தி, ஆசீர்வதித்து, ஒருங்கிணைக்கும் சக்தியாக அவர்கள் உருவெடுக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துணையாளரை தந்த தூயவரே இறைவா! ஆள்வோர் யாவரையும் ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, அவர்கள், மக்களை சிதைத்து ஆளும் யுக்தியை கைவிட்டு, ஒருங்கிணைக்கும் உண்மையுள்ள தலைவர்களாக வாழ்ந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துணையாளரை தந்த தூயவரே இறைவா! பலியிலே பங்கேற்கும் நாங்கள் பலவற்றில் வேறுபட்டிருந்தாலும், ஒரே ஆவியினால் அர்ச்சிக்கப்பட்டவர்கள், ஒரே திருமுழுக்கினால் புனிதப்பட்டவர்கள் என்ற மனஉணர்விலே ஒன்றுபட்டு பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துணையாளரை தந்த தூயவரே இறைவா! எம்முடைய குழந்தைகளுக்கும், கற்று தருவோருக்கும், ஆவியின் வரங்களாகிய ஞானம், புத்தி, அறிவு போன்றவைகளை நிறைவாக தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துணையாளரை தந்த தூயவரே இறைவா! பிரிவினைக்கு துணைபோவோரை, ஆவியின் வல்லமையினால் தொட்டு, புனிதப்படுத்தி, அர்ச்சித்து, தங்களது வழிகளை திருத்திக் கொண்டு, உம்வழிநடந்து, ஒரே ஆயன், ஒரே மந்தை என்ற நிலை உருவாகிட உழைக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.